

திட்டம் இஸ்ஸைலேயஸ், திண்டாட்டமே!

அந்த நாட்டிற்கு அரசனாக வேண்டுமா? ஒரே நிபந்தனை- ஐந்து ஆண்டுகளே அரியணையில் இருக்கமுடியும்; பின் நாட்டின் எல்லையில் ஓடும் நதியின் மறுபுறம் உள்ள காட்டில் இறக்கி விடுவார்கள். மனிதர்களற்ற அந்த அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தவுடன் கொடிய விலங்குகளுக்கு இரையாகி இறப்பது நிச்சயம். நாட்டின் மாற்றமுடியாச் சட்டம் இது. அரசு பதவி ஏற்க யாரும் முன் வராமையால் அரியணை பலகாலம் காலியாகவே இருந்தது. ஆசைப்பட்டு ஆட்சியேற்ற சிலரும், விரைவில் அச்சத்தில் மாரடைப்பு வந்து மாண்டுபோயினர்.

எனினும் ஒருவர் துணிந்து வந்து கவலையின்றி ஐந்தாண்டுகள் நல்லாட்சி செய்தார். ஆட்சி முடிந்த நாளில் அவரையும் காட்டுக்கு அனுப்ப மக்கள் கவலையுடன் திரண்டனர். அரசருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து முடிசூடி, வாளேந்தி, மகிழ்ச்சியுடன் அவர் மக்கள் முன்னின்று வணங்கி விடைபெற்றார்.

படகில் இதற்குமுன் வந்தவர்களெல்லாம் மரண ஓலமிட்டுக்கொண்டு வர இவர் மட்டும் மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிவதைப் படகோட்டியால் புரிந்துகொள்ளமுடியாமல், மன்னரிடம் கேட்டார்: "மறுகரைக்குச் செல்பவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. தெரியுமா உங்களுக்கு?"



இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பான்



இன்றைய ஜப்பான்

"தெரியும். நானும் திரும்பிவரப் போவதில்லை."

"பின் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?"

"சொல்கிறேன். என் ஆட்சிக்காலத்தின் முதலாண்டு இறுதியில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டுக்கு அனுப்பினேன். கொடிய விலங்குகள் மடிந்தன.

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் உழவர்கள் அங்குச் சென்று காட்டைத் திருத்தி உழுதார்கள். இன்று அங்குப் பலவிடங்களில் வயல்கள், தோட்டங்கள் செழித்துள்ளன.

மூன்றாமாண்டு இறுதியில் ஆயிரம் கட்டடக் கலைஞர்களையும், தொழிலாளர்களையும் அனுப்பினேன். இப்போது சாலைகள், வீடுகள், மாளிகைகள் முதலியன தயார்.

நான்காமாண்டு முடிவில் ஆயிரம் அரச அதிகாரிகள், ஊழியர்கள் செல்ல, நிர்வாகம் சீரடைந்தது. இந்த நாலாயிரம் பேரும் தங்கள் மனைவி, மக்களுடன் வளமாக இப்பொழுது அங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என் நாட்டிற்குப் போகிறேன். சாவதற்குப் போகவில்லை. வாழப்போகிறேன்- அதுவும் அங்கு மன்னனாக! உங்களுக்கு அரண்மனை படகோட்டி வேலை

வேண்டுமானால் இப்படகோடு வேலையில் சேர்ந்து விடுங்கள்"

திட்டமிட்டால் எதனையும் சாதிக்கலாமென்பதற்கு இதைவிட நிறைய உண்மை நிகழ்வுகள் உண்டு. திட்டமிடத் தெரிந்தவனுக்கு வாழ்வே கொண்டாட்டந்தான். அது தெரியாதவனுக்கு அனைத்தும் திண்டாட்டமே.

குதிரைக்குக் கடிவாளமும், மாட்டிற்கு மூக்கணாங்கயிறும் போல் வாழ்வை ஒழுங்காக இயக்க, திட்டம் கண்டிப்பாகத் தேவை. சுழலும் காலச்சக்கரத்தில் நாம் போடும் திட்டமே அதற்கு விட்டமாக அமைகிறது. இல்லையேல் காலச்சக்கரம் தறிகெட்டு ஓடும். காலமேலாண்மைக்கு முதல் தேவை காலத்தைத் திட்டமிடல் என்பதாகும். திட்டத்தை வாழ்வின் சட்டமாக்கிக்கொண்டவர்களே எதிலும் வெற்றிபெறுகிறார்கள்.

இன்று வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாடுகள் அனைத்தும் திட்டம் போட்டே இவ்வளர்ச்சியைச் சாதித்துள்ளன. போரியல் சாம்பல் மேடாகிப்போன ஜப்பான், பிடரியைச் சிலிர்த்தெழும் சிங்கம் போல உலக அரங்கில் வெளிப்பட்டதற்கு ஜப்பானியரின் கால உணர்வும், திட்டமிடும் அற்புதமுமே காரணங்கள். எத்தனை ஆழிப்பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் ஜப்பானியர்கள், கலங்காமலுக்குக் காரணம், எதிர்பாராதவற்றை, எதிர்த்தால் போட எப்போதும் கையில் திட்டம் வைத்திருப்பதேயாகும்.

சோவியத்துக்கும் அமெரிக்காவிடும் விண்வெளி அறிவியலில் போட்டி நிகழ்ந்தபோது, முதல் மனிதனாக ஓர் அமெரிக்கரைப் பத்தே ஆண்டுகளில் நிலாத்தரையில் இறக்குவோம் என்று அமெரிக்க அதிபர் கென்னடி சபதமிட்டார். இச்சாதனையைச் செயலாக்க, ஒவ்வொரு நாளும், என்ன செய்யவேண்டுமெனத் திட்டமிட்டு, அமெரிக்க விஞ்ஞானிகள் உழைத்தனர். பத்து ஆண்டுகளுக்குள் நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த சாதனை, காலத்தைச் சரியாகத் திட்டமிட்டதனால் கிடைத்த வெற்றியேயாகும்.

மலேசிய நாட்டின் 2020 என்ற தொலை நோக்குத்திட்டமே எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இந்நாட்டை ஒளிர்ச்செய்வதாகும். திட்டமிடாத நாடுகளும், திட்டமிட்டும் செயல்படாத நாடுகளும், அதன் மக்களும் பிரச்சினைகள் வரும்போது சூறைக்காற்றில் சிக்குண்ட சிறகாக அல்லலுறுகின்றன.

நாடுகளைப்போல, தனிநபர்களும் சரியாகத் திட்டமிட்டால் மனத்தில் துணிவு பிறக்கும். அதன் விளைவாக எதற்கும் கவலையுறா மனநிலை சிறக்கும். கவலையில்லாப் பெருவாழ்வே அனைவரும் பெற வேண்டிய பேறாகும். வாழ்நாளைச் சொர்க்கமாகும் வழியுமாகும்.

இப்பேறு பெற, கீழ்க்காணும் யோசனைகளை முயன்று பாருங்கள்:

1. வாழ்நாள் திட்டம், ஆண்டுத்திட்டம், மாதத் திட்டம், தினசரித் திட்டமென்று நான்கு வகையாக நம் செயல்பாட்டுகளைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்..
2. ஒவ்வொரு வார,மாத, ஆண்டு இறுதியிலும் அந்தக் காலக்கட்டத்தில் செய்த பணிகளை ஆய்வு செய்து, நிறைகளை வளர்க்கவும், குறைகளைக் களையவும் திட்டமிடுங்கள். திட்டமிட்ட பணிகள் ஏன் திட்டமிட்டபடி நடைபெறவில்லையென அமைதியாகச் சிந்தித்து, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து களைய முயலுங்கள்.
3. ஒவ்வொரு நாள் இரவும் படுக்கச்செல்லும் முன் தொலைபேசியில் பேசப்பட வேண்டியவர்கள், சந்திக்கப்பட வேண்டியவர்கள், செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் என மறுநாள் நாம் ஆற்றவேண்டிய பணிகளைத் குறிப்பித்தாளில் பட்டியலிடுங்கள். மறுநாள் பணிகள் மறவாமல் நடைபெறவும், விரைவாக நடைபெறவும் இப்படிக் குறிப்பித்து பேருதவியாக இருக்கும்.
4. தீயணைப்புத்துறையினரைப்போல எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்பார்க்கத் திட்டமிடுங்கள். உடல் நலிவுற்றால் அதனை எதிர்கொள்ளத் திட்டம்; வணிகத்தில் நட்டமேற்பட்டால் அதனைச் சமாளிக்கத் திட்டம்; உறவுகள் பகையானால் அதனைத் தாங்கி வாழும் திட்டம்; முதுமை சங்கடத்துடன் வந்தால் அதன் சிரமங்களை மகிழ்ச்சியாக்கி வாழும் திட்டம்; நாம் மறைந்தாலும் நமக்குப்பின் வாழ்வோருக்கு நம் மறைவு சங்கடப்படுத்தாமல் இருக்கவும் திட்டம். இப்படித் திட்டமிட்டால் மாமலையாகத்தோன்றும் பிரச்சினைகளும் கடுகாகும்.

"திட்டமிடத் தவறினால், தவறிழைக்கத் திட்டமிடுகிறீர்கள்" என்று பார்வையில் பட எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

“திட்டமிடத் தவறினால்,

தவறிழைக்கத்

திட்டமிடுகிறீர்கள்”